

நான் உங்களைத் தெரிந்துகொண்டேன் / I chose you

Praise the Lord: Let us Pray.

யோவான்/John 15:16 (பக்கம் 151)

நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்;
நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக்
கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கணிகொடுக்கும்படிக்கும், உங்கள் கணி
நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.

You did not choose me, but I chose you and appointed you to go and bear fruit—fruit that will last.
Then the Father will give you whatever you ask in my name. (NIV)

கர்த்தர் நம்மை தெரிந்துகொள்ளும்போது, நாம் வேண்டுவதை அவர் நமக்குத் தந்தருளுவார்.

அவர் நமக்கு கொடுக்கிற ஒவ்வொரு சூழ்நிலைகளும், நாம் அவருக்காக பயன்படக்கூடிய வண்ணமாக இருக்கும்.

When God chose us, He will give whatever we ask, in such a way that our life will be useful for
His Glory.

சங்கீதம்/Psalm 4:3 (பக்கம் 672)

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை
நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.

Know that the LORD has set apart the godly for himself; the LORD will hear when I call to him. (NIV)

But know that the Lord has set apart for Himself [and given distinction to] him who is godly [the
man of loving-kindness]. The Lord listens and heeds when I call to Him. (AMP)

Ref: Dictionary:

பக்தி: 1. இறைவன்மேல் நம்பிக்கையும் பற்றும், Devotion to God.

Bible Dictionary:

Godly: 1) faithful, kind, godly, holy one, saint, pious a) kind., b) pious, godly., c) faithful ones (subst)

இறைவன்மேல் நம்பிக்கையும் பற்றுதலும் வைத்து,
கடவுளை தேடி ஆலயத்துக்கு பயபக்தியோடு செல்கிற உங்களனைவருக்காகவும்
நான் சந்தோஷப்படுகிறேன். ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன்.

கடவுளைத்தேடிச் செல்லும் உங்களைத் தேடி கடவுள் வந்ததை

நீங்கள் அறிய இந்த வேதம் ஒன்றே வழி.

இதைமட்டும் நீங்கள் வாசித்து அறிந்துகொண்டால்,

கடவுளைத்தேடி ஆலயத்துக்கு செல்கிற.....உங்களையே ஆலயமாக மாற்றி,

கடவுள் உங்களுக்குள்ளே வாசம் செய்வார்.

அப்பொழுது நீங்கள் கடவுளை ஆராதிப்பதுமட்டுமல்ல, கடவுளுக்கு சேவையும் செய்வீர்கள்.

தயவுசெய்து அமைதியாக சிந்தித்தப்பாருங்கள்.

With devotion to God, you go to the Temple to see the God and worship. I am glad for that and
thanks to God.

But that God is already came to seek you.

That you will come to know only by reading this Bible.

If you read this Bible and understand, He will make you become Temple and God will live in you.
Then you will not only worship the God, you will serve for God. *Please think about this further....*

கொலோசெயர்/Colossians 1:19-20

சகல பரிபூரணமும் கிறிஸ்துவுக்குள்ளே வாசமாயிருக்கவும், கிறிஸ்து சிலுவையில் சிந்தின
இரத்தத்தினாலே சமாதானத்தை உண்டாக்கி, பூலோகத்திலுள்ளவைகள் பரலோகத்திலுள்ளவைகள்
யாவையும் இயேசுகிறிஸ்து மூலமாய் தமக்கு ஒப்புரவாக்கிக்கொள்ளவும் **தேவனுக்குப் பிரியமாயிற்று.**

For God was pleased to have all his fullness dwell in Christ,

and through Christ to reconcile to himself all things,

whether things on earth or things in heaven, by making peace through his blood, shed on the cross.

யோவான்/John 3:16

தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல்
நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.

**"For God so loved the world that he gave his one and only Son,
that whoever believes in him shall not perish but have eternal life.**

Let us Pray